



தகவல்

அரிமம் உரிமைச்

சட்டம் 2005

தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண் 24347590

ஆணை நாள்: 03.11.2020

முன்னிலை

திரு ச.செல்வராஜ், எம்.ஏ., பி.எட்.,
மாநில தகவல் ஆணையர்

வழக்கு எண்.SA 12489/E/2019

திரு.ஜி.இராமச்சந்திரன்

... மேல்முறையீட்டாளர்

/ எதிர் /

பொதுத் தகவல் அலுவலர்/
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,
வட்டாட்சியர் அலுவலகம்,
திருவில்லிபுத்தூர் வட்டம்,
விருதுநகர் மாவட்டம்.

... பொது அதிகார அமைப்பு

ஆணை

மேல்முறையீட்டாளர் 07.09.2019 தேதியிட்டு தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 6(1)-ன்கீழ் தாக்கல் செய்துள்ள மனுவில் மேல்முறையீட்டாளர் அவரது தாயார் திருமதி.கு.தாயம்மாள் என்பவரின் வாரிசு சான்று கோரி VAO மூலம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு 07.12.2017ல் விண்ணப்பம் அனுப்பியதாகவும், அம்மனு பெறப்பட்டதா, இல்லையா என்ற விபரம், அசல் இறப்பு சான்று இணைக்கப்பட்டது என்றும், இருக்கின்றதா, இல்லையா என்ற விபரம், அவ்விண்ணப்பம் 09.12.2017ல் படிக்காசுவைத்தான்பட்டி கிராம நிர்வாக அலுவலரால் பதிவு தபால் பெறப்பட்டு ஒப்பம் இடப்பட்டுள்ளது என்றும், ஆம் அல்லது இல்லை என்ற விபரம், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் பரிந்துரையின் பேரில் தபால் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்ததா அல்லது இல்லையா என்ற விபரம், வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பம் பெறப்பட்டு ஒ.மூ.அ4/40/2018 நாள்.05.01.2018 ல் குறிப்பாணை வைக்கப்பட்டு கூடுதல் விபரங்கள் அளிப்பதற்கு கோரப்பட்டுள்ளது என்றும், ஆம்

அல்லது இல்லை என்ற விபரம் உள்ளிட்ட 21 இனங்களில் தகவல்களைக் கோரியதன்பேரில், பொதுத் தகவல் அலுவலர் தனக்கு எவ்வித தகவலும் வழங்கவில்லை என்று தெரிவித்து மேல்முறையீட்டாளர் 18.10.2019 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(1)-ன்கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு அலுவலருக்கு அனுப்பி வைத்துள்ளார். தொடர்ந்து 09.12.2019 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(3)-ன்கீழான தனது இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்குத் தாக்கல் செய்துள்ளார்.

2. அந்த மனு தமிழ்நாடு தகவல் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வரப்பெற்ற தேதியின் அடிப்படையில் காலவரிசை பட்டியலிட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் பல மாதங்கள் ஆகியும் முழுமையான தகவல் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்து வந்த மேல்முறையீட்டாளர்களின் மனுக்களின் மீது மாநில தகவல் ஆணையர் அவர்கள், விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்களுடன் 29.09.2020 அன்று காணொலி காட்சி மூலம் விவாதிக்கப்பட்ட நிலையில், திருவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகப் பொதுத் தகவல் அலுவலர் 21.10.2020 தேதியிட்டு இவ்வாணையத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மேல்முறையீட்டாளர் கோரிய இனங்களுக்கான தகவல்களை மேல்முறையீட்டாளருக்கு 17.09.2020 தேதியிட்ட கடிதத்தில் தகவல்களை பதிவஞ்சலில் அனுப்பியுள்ளதாக தெரிவித்து, மேல்முறையீட்டாளர் ஏற்பளிப்பு செய்த ஒப்புக்கைச் சீட்டின் நகலை இணைத்து அனுப்பி வைத்துள்ளார்.

3. ஆகவே பொதுத் தகவல் அலுவலர் அவர்களால் வழங்கப்பட்ட தகவல் மேல்முறையீட்டாளருக்கு கிடைக்கப் பெறவில்லையெனில் அல்லது திருப்திகரமானதாக இல்லையெனில், அது குறித்து இவ்வாணை கிடைக்கப் பெற்ற 30 தினங்களுக்குள், தனது கைபேசி எண்ணுடன், இவ்வாணையத்திற்கு தெரிவிக்குமாறு மேல்முறையீட்டாளருக்கு அறிவுறுத்தப்படுகிறது.

ஓம்/- ச.செல்வராஜ்
மாநில தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப்பதிவாளர்.

வழக்கு எண்.SA 12489/E/2019

பெறுநர்

பொது அதிகார அமைப்பு

பொதுத் தகவல் அலுவலர்/
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,
வட்டாட்சியர் அலுவலகம்,
திருவில்லிபுத்தூர் வட்டம்,
விருதுநகர் மாவட்டம்.

மனுவாரர்

திரு.ஜி.இராமச்சந்திரன்,
H7,தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய காலனி,
வன்னியம்பட்டி,விலக்கு,
இளம்கரிசல்குளம் அஞ்சல்,
ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம்,
விருதுநகர் மாவட்டம் - 626 125.

Copy to: Judgement File.
"VP / PA -06.11.2020"